மாண்புமிகு திரு. செ. மாதவன் : மத்திய அரசின் நிதி உதவியைப் பொறுத்து அதுபற்றி பரிசீலனை செய்யப்படும்.

Manufacture of Synthetic detergents

*130 Q.—THIRUMATHI T. N. ANANDANAYAKI : Will the Hon. the Minister for Industries be pleased to state—

(*a*) whether it is a fact that the Government of Tamil Nadu recommended the licence applied by Tata's for starting a synthetic detergents unit in Tamil Nadu; and

(*b*) if so, whether any letter of indent has been receievd from the Centre for such a licence ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் :

(அ) & (இ) : சென்னையில் "சிந்தடிக் டிட்டர்ஜியண்ட்" தொழிற்சாலை ஒன்றை நிறுவ உரிமம் கோரி கீழ்க்கண்ட 5 நிறுவனங்கள் மத்திய அரசுக்கு மனுச் செய்து கொண்டன:

1. பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனி லிமிடெட்.
2. அல்ட்ராமெரைன் அண்டு பிக்மெண்ட்ஸ் லிமிடெட்.
3. செஞ்சுரி ரேயான், பாம்பே.
4. டாடா ஆயில் மில்ஸ் லிமிடெட், பாம்பே.
5. டை. இச்சி. கார்காரியா (பி) லிமிடெட், பாம்பே.

தமிழக அரசு எல்லா மனுக்களுக்கும் உரிமம் வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. மத்திய அரசு அல்ட்ராமெரைன் அண்டு பிக்மெண்ட் லிமிடெட் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியது. மற்ற மனுக்களை நிராகரித்து விட்டது.

Mica Mines

*131 Q.—THIRU N. DENNIS : Will the Hon. the Minister for Industries be pleased to state—

(*a*) whether it is a fact that Mica Mines are available in this State; and

(*b*) if so, the details thereof ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் :

(அ) & (இ) ஆம். காக்காய்ப்பொன் சுரங்கங்கள் (மைக்கா) நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்தில் கூடலூர், சேரம்பாடிக் கிடையில் அநேக இடங்களிலும், கோலப்பள்ளியைச் சுற்றிலும், சேரங்கோட்டிலும் இருக்கின்றன. சேரம்பாடி, கோலப்பள்ளி

1972 ஆகஸ்ட் 17]

கிராமங்களைச் சுற்றிலும் காணப்படும் பெக்மடைட் எனப்படும் பாறைகளில் நல்ல தரம் வாய்ந்த ரூபி காக்காய்ப்பொன் காணப் படுகிறது. தற்பொழுது, பயனீர், லக்ஷிமிகுமார், பவன்குமார் என்ற மூன்று சுரங்கங்கள்தான் இயங்குகின்றன. இந்த மூன்று சுரங்கங் களிலிருந்தும் ஆண்டு ஒன்றுக்கு 75 மெட்ரிக் டன்கள் எடையுள்ள பயன்படுத்தப்படாத காக்காய்ப்பொன் எடுக்கப்படுகிறது.

திரு. என். டென்னிஸ்: தலைவரவர்களே, பப்ளிக் செக்டாரில் இந்தத் தொழில் நடைபெறுகிறதா அல்லது பிரைவேட் செக்டாரில் இந்தத் தொழில் நடைபெறுகிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. மாதவன் : காக்காய்ப்பொன் வெட்டி எடுப்பதைப்பற்றிச் சொன்னேன். லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் அந்தத் தொழிலில் ஈடுபடலாம்.

திரு. நா. வீராசாமி ; தலைவரவர்களே, வட ஆற்காடு மாவட்டத் தில் ஆந்திரா அருகில் உள்ள சோளிங்கர் பகுதியில் 100 ஆண்டு களுக்கு மேலாக மைக்கா இருப்பதாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அதைப்பற்றி அரசாங்கம் நடத்திய சர்வேயில் பரிசீலனை செய் திருக்கிறதா ? இல்லையென்றால் இனிமேலாவது மீண்டும் சர்வே செய்யப்படுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. மாதவன் : அதுபற்றி என்னிடம் தகவல் இல்லை.

திரு. ஜே. ஜேம்ஸ் : தலைவரவர்களே, அமைச்சரவர்கள் நம் மாநிலத்தில் ஏராளமாக மைக்கா இருப்பதாகச் சொன்னார்கள். இந்த மைக்காவைக்கொண்டு வேறு பொருட்கள் செய்வதுபற்றி அரசாங்கம் பரிசிலனை செய்யுமா ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : இப்பொழுதே வேறு தொழில்கள் செய்வதற்காகத்தான் அதிகமாக மைக்கா வெட்டி எடுக்கப்படுகிறது. என்னென்ன தொழில்கள் என்பதற்கு என்னிடம் தகவல் இல்லை.

திரு. எம். தேவராசன் : தலைவரவர்களே, நீலகிரி மாவட்டம் கூடலூரில் மைக்கா உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதை எடுக்க, அரசாங்கத் துறையில் சுரங்கங்கள் தோண்ட அரசு முன் வருமா ?

[1972 ஆகஸ்ட் 17

மாண்புமிகு திரு. செ. மாதவன் : இப்போது அந்த இடத்தில் யார் யார் தொழில் தொடங்க மைக்கா மூலப்பொருள் வேண்டுமென்று கேட்கிறார்களோ, அவர்களுக்கு மைக்கா வெட்டி எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

பெயின்டு உற்பத்திப் பொருள்கள்.

* 132 விஞ.—திரு. என். கிட்டப்பா : மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட விஞவுக்கு விடையளிப்பாரா—

இராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கைப் பகுதியில் பெயின்டுகள் செய்வதற்கான தாதுப் பொருட்கள் கிடைப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : ஆம். சிவகெங்கைக்கு அருகில் மஞ்சள் மாக்கல் பாறையும் சிவப்பு இரும்புக்கல்லும், மாக்கல் பாறையுடன் கலந்து 2.56 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கிடைக்கின்றது.

திரு. என். கிட்டப்பா : தலைவரவர்களே, இந்த பெயின்ட் தொழிலுக்கான மூலப்பொருளைப் பயன்படுத்தி, அரசுத் துறையில் உடனடியாக ஒரு தொழிற்சாலையை அங்கு ஆரம்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. மாதவன் : அங்கு தொழில் தொடங்கக் கூடிய அளவுக்கு இல்லை—அன் எக்கனமிக் ஸ்கீமாக இருக்கிறது. தொழில் தொடங்க முடியுமா என்று அறிய மீண்டும் பரிசீலனைச் செய்யப்படுகிறது.

ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையில் சிற்றுண்டி விடுதி.

* 133 விஞ.—திரு. கா. காளிமுத்து : மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட விஞவுக்கு விடையளிப்பாரா—

ஆலங்குளம் சிமெண்ட் பாக்டரியில் தொழிலாளர் வசதிக்காக கான்டீன் (சிற்றுண்டி விடுதி) அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?